

ஓம்

பூர்க்குருப்யோ நம:

பூஜ்யபூர்ணங்காராநந்த மஹாஸ்வாமிகளின் அருட்குரலில், பூர்க்குஷ்ண யஜார் வேதம் - தைத்திரீய ஆரண்யகத்தில் உள்ள, கிருமிகளைக் கொல்வதற்கான வேத மந்த்ரத்தைக் கேட்டு, ப்ரார்த்தனை செய்வோம்.

In the divine voice of Pujyasri Omkarananda Mahaswamigal, let us listen to this Veda mantra in Sri Krishnayajur Veda Taittiriya Aranyaka for destroying the germs and viruses.

அன்றிணா த்வா கிமே ஹந்தி | கஷ்வேந ஜமடயினா | விஶ்வாவஸோஞ்சம்யா ஹத: | கிமீண் ராஜா |
அயேஷா ஸ்஥பதிர்த: | அதே மாதாதோ பிதா | அதே ஸ்஥ூரா அதே க்ஷுத்ரா: | அதே குண்ண அதே ஶ்வேதா: |
அதே ஆஶாதிகா ஹதா: | ஶ்வேதாபிஸ்ஸஹ ஸர்வ ஹதா: |

आहरावद्य | शृतस्य हविषो यथा | तत्सत्यम् | यदमुं यमस्य जम्भयोः आदधामि तथा हि
तत् | खन्फन्म्रसि |

அத்ரினா த்வா க்ரிமே ஹந்தி | கண்வேந ஜமதக்நிநா | விஸ்வாவஸோர்ப்ரஹ்மணா ஹத: |
க்ரிமினாகும் ராஜா | அப்யேஷாகும் ஸ்தபதிர்ஹத: | அதோ மாதாதோ பிதா | அதோ ஸ்தூரா அதோ
க்ஷுத்ரா: | அதோ க்ருஷ்ணா அதோ ஸ்வேதா: | அதோ ஆஶாதிகா ஹதா: | ஸ்வேதாபிஸ்ஸஹ ஸர்வே
ஹதா: |

ஆஹராவத்ய | ஸ்ராதஸ்ய ஹவிஷோ யதா | தத்ஸத்யம் | யதமும் யமஸ்ய ஜம்஭யோ: ஆததாமி
ததா ஹி தத | கண்பண்மரலி |

(பூர்க்குஷ்ணயஜார்வேதம் - தைத்திரீய ஆரண்யகம் - 4-36, 37)

மந்த்ரங்களின் பொருள்

ஓ கிருமியே! அத்ரி, கண்வர், ஜமதக்நி ஆகிய மஹரிஷிகளால் அருளப்பட்ட இந்த
மந்த்ரத்தின் மூலம் உன்னைக் கொல்கிறேன். விஸ்வாவஸௌ என்ற கந்தர்வனால் அருளப்பட்ட
மந்த்ரத்தின் மூலம், கிருமியின் தலைவன் கொல்லப்பட்டான். பிற தலைவர்களும்
கொல்லப்பட்டார்கள். கிருமிகளின் தாயும் தந்தையும் கொல்லப்பட்டார்கள். பெரியவைகளும்
சிறியவைகளும் வெண்ணிறம் கொண்டவையும், கருமை நிறம் கொண்டவையுமான
பலவிதமான கிருமிகளும் கொல்லப்பட்டன. மேலும், பசுமாடு, குதிரை போன்றவற்றின்
உடல்களில் உள்ள கிருமிகளும் கொல்லப்பட்டன. யாகசாலையில் பக்குவப்பட்ட ஹவிஸை
ஹோமம் செய்கிறோம். அதைப் போல, இந்த மந்த்ரத்தின் மூலம், பகைவர்களை யமனின்
பற்களில் வைக்கிறோம். அவர்கள் பற்களிடையே மாட்டிக்கொண்டு அரைக்கப்படும் ஓலி
கேட்கிறது. பகைவர்கள் அழிந்தார்கள். ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

Meaning of the Mantras

O Germ! I kill you with the Mantra revealed by the Rishis Atri, Kanva and Jamadagni. The leader of the germs was killed by the Mantra revealed by Visvaavasu, a Gandharva. Rest of the leaders were also killed. The mother and father of the germs were destroyed. All types of germs - Big and small, black and white were killed. Moreover, the germs in the bodies of animals like cows and horses were also killed. We offer the havis in the homa, in the Yagasala. Through this mantra, we keep the enemies, in the tooth of Yama. We can listen to the crushing sound of the enemies, while they are killed. Om Shanti: shanti: shanti: